

Transliteration–Telugu

Transliteration as per Modified Harvard-Kyoto (HK) Convention
(including Telugu letters – Short e, Short o) -

a A i I u U
R RR IR IRR
e E ai o O au M (H or :)

(e – short | E – Long | o – short | O – Long)

k kh g gh n/G
c ch j jh n/J (jn – as in jnAna)
T Th D Dh N
t th d dh n
p ph b bh m
y r l L v
S sh s h

Ehi trijagadISa-sAranga

In the kRti ‘Ehi trijagadISa’ – rAga sAranga (tALa miSra cApu), SrI tyAgarAja extols Lord Siva at tiruvaiyaru – panca-nadISa.

P Ehi tri-jagad-ISa SambhO mAM
pAhi panca nad(I)Sa

A ¹vAhin(I)Sa ripu nuta Siva s(A)mba
dEhi tvadIya kar(A)bj(A)valambam (Ehi)

C1 gangA dhara dhIra ²nirjara ripu pungava samhAra
mangaLa-kara ³pura bhanga ⁴vidhRta su-
kurang(A)pta hRday(A)bjA bhRnga Subh(A)nga (Ehi)

C2 ⁵vAraN(A)jina cEla bhava nIradhi tAraNa sura pAla
krUra lOk(A)bhra samIraNa Subhra
SarIra mAmak(A)gha hara parAtpara (Ehi)

C3 rAja SEkhara karuNA sAgara naga rAj(A)tmajA ramaNa
rAja rAja paripUjita pada tyAga-
rAja rAja vRsha rAj(A)dhi-rAja (Ehi)

Gist

O Lord of three Worlds! O Lord Sambhu! O Lord of tiruvaiyAru!
O Lord praised by sage agastya! O Lord Siva with (consort) pArvatI!
O Lord who wears River gangA! O Brave One! O Slayer of chief enemies
of celestials! O Lord who causes auspiciousness! O Destroyer of three Fortresses!
O Lord who holds (in hand) the charming deer! O Bee hovering over the heart-
Lotus of those who are dear! O Auspicious limbed!

O Lord who wears skin of elephant as garment! O Lord who enables
fording the Ocean of Worldly Existence! O Protector of celestials! O Wind that
disperses dark clouds called cruel people! O Radiant bodied! O Lord who is
beyond everything! O Lord who destroys my sins!

O Lord who wears (digit of) moon on the head! O Ocean of compassion!
O Beloved of pArvatI! O Lord whose feet are fervently worshipped by Emperors!
O Lord of this tyAgarAja! O Overlord of nandi!

Deign to come near.
Please protect me.
Give me the support of Your hand-Lotus.

Word-by-word Meaning

P Deign to come near (Ehi), O Lord (ISa) of three (tri) Worlds (jagat) (tri-jagad-ISa)!

O Lord Sambhu (SambhO)! Please protect (pAhi) me (mAM), O Lord (ISa) of tiruvaiaArū – five (panca) rivers (nadI) (nadISa)!

A O Lord praised (nuta) by sage agastya – enemy (ripu) of ocean – Lord (ISa) of Rivers (vAhini) (vAhiniSa)! O Lord Siva with (sa) (consort) pArvatI (amba) (sAmba)!

Give me (dEhi) the support (avalambam) of Your (tvadIya) hand (kara) Lotus (abja) (karAbjAvalambam);

Deign to come near, O Lord of three Worlds! O Lord Sambhu! Please protect me, O Lord of tiruvaiaArū!

C1 O Lord who wears (dhara) River gangA! O Brave One (dhIra)! O Slayer (samhAra) of chief (pungava) enemies (ripu) of celestials (nirjara) (literally non-ageing)!

O Lord who causes (kara) auspiciousness (mangaLa)! O Destroyer (bhanga) of three Fortresses (pura)! O Lord who holds (vidhRta) (in hand) the charming (su) deer (kuranga)!

O Bee (bhRnga) hovering over the heart (hRdaya) Lotus (abja) (hRdayAbja) of those who are dear (Apta) (sukurangApta)! O Auspicious (Subha) limbed (anga) (SubhAnga)!

Deign to come near, O Lord of three Worlds! O Lord Sambhu! Please protect me, O Lord of tiruvaiaArū!

C2 O Lord who wears skin (ajina) of elephant (vAraNa) (vAraNAjina) as garment (cEla)! O Lord who enables fording (tAraNa) the Ocean (nIradhi) of Worldly Existence (bhava)! O Protector (pAla) of celestials (sura)!

O Wind (samIraNa) that disperses dark clouds (abhra) called cruel (krUra) people (IOka) (IOkAbhra)! O Radiant (Subhra) bodied (SarIra)!

O Lord who is beyond everything (parAtpara)! O Lord who destroys (hara) my (mAmaka) sins (agha) (mAmakAgha)!

Deign to come near, O Lord of three Worlds! O Lord Sambhu! Please protect me, O Lord of tiruvaiaArū!

C3 O Lord who wears (digit of) moon (rAja) on the head (SEkhara)! O Ocean (sAgara) of compassion (karuNA)! O Beloved (ramaNa) of pArvatI – mind-born (AtmajA) of King (rAja) (rAjAtmajA) of Mountains (naga)!

O Lord whose feet (pada) are fervently worshipped (paripUjita) by Emperors - Kings (rAja) of Kings (rAja)! O Lord (rAja) of this tyAgarAja! O Overlord (adhi-rAja) of nandi – king (rAja) (rAjAdhi-rAja) of bulls (vRsha)!

Deign to come near, O Lord of three Worlds! O Lord Sambhu! Please protect me, O Lord of tiruvaiaArū!

Notes -
Variations –

References -

¹ - vAhiNSa ripu - The episode of sage agastya drinking up the ocean is found in mahAbhArata, Book 3 – Vana Parva – Sections 104 and 105. Please visit web site for full translation of mahAbharata – <http://www.sacred-texts.com/hin/m03/index.htm>

² - nirjara ripu pungava samhAra – There are atleast three such enemies of indra (nirjara) – jAlandhara, gajAsura and kamalAksha, tArukAksha, vidhyunmAli of tripurA who were destroyed by Lord Siva. The episodes, in brief, are available in the following web sites – <http://www.shaivam.org/siddhanta/maling.html> and <http://www.dlshq.org/download/lordsiva.pdf> (Download)

³ - pura bhanga – refers to tripura samhAram.

⁴ - vidhRta sukuranga – This refers to one of the IIIAs of Lord Siva at dAruka vana wherein he vanquishes the deer. The episode, in brief, is available in the above said site.

⁵ - vAraNAjina cEla – Refers to slaying of gajAsura – Please refer to the above site for more information.

Comments -

Devanagari

- प. एहि त्रि-जग(दी)श शम्भो मां
पाहि पञ्च न(दी)श
अ. वाहि(नी)श रिपु नुत शिव (सा)म्ब
देहि त्वदीय क(रा)(ब्जा)वलम्बं (ए)
च१. गङ्गा धर धीर निर्जर रिपु पुङ्गव संहार
मङ्गळ-कर पुर भङ्ग विधृत सु-
कुर(ङ्गा)प्त हृद(या)ब्ज भृङ्ग शु(भा)ङ्ग (ए)
च२. वार(णा)जिन चेल भव नीरधि तारण सुर पाल
क्रूर लो(का)भ्र समीरण शुभ्र
शरीर माम(का)घ हर परात्पर (ए)
च३. राज शेखर करुणा सागर नग रा(जा)त्मजा रमण
राज राज परि-पूजित पद त्याग-
राज राज वृष रा(जा)धि-राज (ए)

English with Special Characters

pa. ēhi tri-jaga(dī)śa śambhō māṃ
pāhi pañca na(dī)śa

- a. vāhi(nī)śa ripu nuta śiva (sā)mba
dēhi tvadīya ka(rā)(bjā)valambam (ē)
- ca1. gaṅgā dhara dhīra nirjara ripu puṅgava saṃhāra
maṅgaḷa-kara pura bhaṅga vidhṛta su-
kura(ṅgā)pta hr̥da(yā)bja bhr̥ṅga śu(bhā)ṅga (ē)
- ca2. vāra(ṇā)jina cēla bhava nīradhi tāraṇa sura pāla
krūra lō(kā)bhra samīraṇa śubhra
śarīra māma(kā)gha hara parātpara (ē)
- ca3. rāja śekhara karuṇā sāgara naga rā(jā)tmajā ramaṇa
rāja rāja pari-pūjita pada tyāga-
rāja rāja vṛṣa rā(jā)dhi-rāja (ē)

Telugu

- ప. ఏహి త్రి-జగ(దీ)శ శమోభా మాం
పాహి పఞ్చ న(దీ)శ
- అ. వాహి(నీ)శ రిపు నుత శివ (సా)మ్బ
దేహి త్వదీయ క(రా)(జ్ఞా)వలమ్బం (ఏ)
- చ1. గఙ్గా ధర ధీర నిర్జర రిపు పుఙ్గవ సంహార
మఙ్గాళ-కర పుర భఙ్గ విధృత సు-
కుర(జ్ఞా)ప్త హృద(యా)బ్జ భృఙ్గ శు(భా)ఙ్గ (ఏ)
- చ2. వార(ణా)జిన చేల భవ నీరధి తారణ సుర పాల
క్రూర లో(కా)భ్ర సమీరణ శుభ్ర
శరీర మామ(కా)ఘ హర పరాత్పర (ఏ)
- చ3. రాజ శేఖర కరుణా సాగర నగ రా(జా)త్మజా రమణ
రాజ రాజ పరి-పూజిత పద త్యాగ-
రాజ రాజ వృష రా(జా)ధి-రాజ (ఏ)

Tamil

- ప. ఏఱి త్రి-ఙ్గక³(తీ³)**స** **స**మ్బో⁴ మామ్
పాఱి పఞ్చ న(తీ³)**స**
- అ. వాఱి(నీ)**స** గిపు నుత **స**ివ (సా)మ్³ప
తే³ఱి త్వతీ³య క(రా)ప్³(ఙ్గా)వలమ్³మ్ (ఏ)
- శ1. క³ఙ్కా³ త⁴ర తీ⁴ర నిర్ఙ్గర గిపు పుఙ్క³వ **స**మ్ఱార

- மங்க³ள-கர புர ப⁴ங்க³ வித்⁴ருத ஸு-
 குரங்(கா³)ப்த ஹ்ருத³(யா)ப்³ஜ ப்⁴ருங்க³ ஸுபா⁴ங்க³ (ஏ)
 ச2. வார(ணா)ஜின சேல ப⁴வ நீரதி⁴ தாரண ஸுர பால
 க்ரூர லோ(கா)ப்⁴ர ஸமீரண ஸுப்⁴ர
 ஸரீர மாம(கா)க³ ஹர பராத்பர (ஏ)
 ச3. ராஜ ஸேக²ர கருணா ஸாக³ர நக³ ரா(ஜா)த்மஜா ரமண
 ராஜ ராஜ பரி-பூஜித பத³ த்யாக³-
 ராஜ ராஜ வ்ருஷ ரா(ஜா)தி⁴-ராஜ (ஏ)

அருகில் வாராய், மூவுலக ஈசா! சம்போ! என்னைக்
 காப்பாய், திருவையாற்றப்பா!

வருணனின் பகைவன் போற்றும், அம்பையுடனுறை சிவனே!
 தருவாய், உனது கர கமலத் தாங்கல்;
 அருகில் வாராய், மூவுலக ஈசா! சம்போ! என்னைக்
 காப்பாய், திருவையாற்றப்பா!

1. கங்கையணிவோனே! தீரனே! வானோரின் முக்கிய பகைவரை
 அழித்தோனே! மங்களமருள்வோனே! புரமெரித்தோனே! அழகிய
 மானேந்துவோனே! அன்பரிதயக் கமல வண்டே! நல்லங்கத்தோனே!
 அருகில் வாராய், மூவுலக ஈசா! சம்போ! என்னைக்
 காப்பாய், திருவையாற்றப்பா!
2. கரித் தோல் ஆடையோனே! பிறவிக்கடல் கடத்துவோனே! வானோரைப்
 பேணுவோனே! கொடியோரெனும் முகிலை விரட்டும் புயலே! ஒளிரும்
 உடலோனே! எனது பாவத்தினைக் களைவோனே! பராபரனே!
 அருகில் வாராய், மூவுலக ஈசா! சம்போ! என்னைக்
 காப்பாய், திருவையாற்றப்பா!
3. பிறையணிவோனே! கருணைக் கடலே! மலையரசன் மகள் மணாளா!
 மன்னாதி மன்னர்கள் தொழுதேத்தும் திருவடியோனே!
 தியாகராசனின் மன்னா! இடப அரசனுக்குத் தலைவா!
 அருகில் வாராய், மூவுலக ஈசா! சம்போ! என்னைக்
 காப்பாய், திருவையாற்றப்பா!

வருணனின் பகைவன் - அகத்திய முனி - கடலைக் குடித்ததனால்
 வானோரின் முக்கிய பகைவர் - புரமெரித்தலைக் குறிக்கலாம்
 மலையரசன் மகள் - பார்வதி
 இடப அரசன் - நந்தி

Kannada

ಪ. ಏಹಿ ತ್ರಿ-ಜಗ(ದೀ)ಶ ಶಮ್ಲೋ ಮಾಂ

ಪಾಹಿ ಪೆಞ್ಜ ನ(ದೀ)ಶ

ಅ. ವಾಹಿ(ನೀ)ಶ ರಿಪು ಸುತ ಶಿವ (ಸಾ)ಮ್ಬ

ದೇಹಿ ತ್ವದೀಯ ಕೆ(ರಾ)(ಜ್ಞ)ವಲಮ್ಬಂ (ಏ)

ಚ೧. ಗೆಜ್ಜಾ ಧರ ಧೀರ ನಿರ್ದರ ರಿಪು ಪುಜ್ಜವ ಸಂಹಾರ

ಮಜ್ಜಳ-ಕರ ಪುರ ಭಜ್ಜ ವಿಧೃತ ಸು-

ಕುರ(ಜ್ಞಾ)ಪ್ತ ಹೃದ(ಯಾ)ಬ್ಜ ಭೃಜ್ಜ ಶು(ಭಾ)ಜ್ಜ (ಏ)

ಚ೨. ವಾರ(ಣಾ)ಜಿನ ಚೇಲ ಭವ ನೀರಧಿ ತಾರಣ ಸುರ ಪಾಲ

ಕ್ರೂರ ಲೋ(ಕಾ)ಭ್ರ ಸಮೀರಣ ಶುಭ್ರ

ಶರೀರ ಮಾಮ(ಕಾ)ಘ ಹರ ಪರಾತ್ಪರ (ಏ)

ಚ೩. ರಾಜ ಶೇಖರ ಕರುಣಾ ಸಾಗರ ನಗೆ ರಾ(ಜಾ)ತ್ಮಜಾ ರಮಣ

ರಾಜ ರಾಜ ಪರಿ-ಪೂಜಿತ ಪದ ತ್ಯಾಗ-

ರಾಜ ರಾಜ ವೈಷ ರಾ(ಜಾ)ಧಿ-ರಾಜ (ಏ)

Malayalam

ಎ. ಏಱಿಱಿ ತ್ರಿ-ಜಗ(ದೀ)ಶ ಘಡ್ಡೆ ಮಂ

ಪಾಱಿ ಪಣ್ಣ ನ(ದೀ)ಶ

ಆ. ವಾಱಿ(ನೀ)ಶ ರಿಪು ನುತ ಶಿರ (ಸಾ)ಸ

ದೇಹಿ ತ್ವದೀಯ ಕ(ರಾ)(ಜ್ಞ)ವಲಮ್ಬಂ (ಏ)

ಆ೧. ಗಣ್‌ಗಾ ಯರ ಯೀರ ನಿರ್ದರ ರಿಪು ಪುಣ್‌ಗವ ಸಂಹಾರ

ಮಣ್‌ಗಲ-ಕರ ಪುರ ಡಣ್‌ಗ ವಿಯ್ಯುತ ಸು-

ಕುರ(ಣ್‌ಗಾ)ಪ್ತ ಹೃದ(ಯಾ)ಜ್ಞ ಡುಣ್‌ಗ ಉ(ಡಾ)ಣ್‌ಗ (ಏ)

ಆ೨. ವಾರ(ಣಾ)ಜಿನ ಚೇಲ ಭವ ನೀರಧಿ ತಾರಣ ಸುರ ಪಾಲ

ಕ್ರೂರ ಲೋ(ಕಾ)ಭ್ರ ಸಮೀರಣ ಶುಭ್ರ

ಶರೀರ ಮಾಮ(ಕಾ)ಘ ಹರ ಪರಾತ್ಪರ (ಏ)

ಆ೩. ರಾಜ ಶೇಖರ ಕರುಣಾ ಸಾಗರ ನಗೆ ರಾ(ಜಾ)ತ್ಮಜಾ ರಮಣ

ರಾಜ ರಾಜ ಪರಿ-ಪೂಜಿತ ಪದ ತ್ಯಾಗ-

ರಾಜ ರಾಜ ವೈಷ ರಾ(ಜಾ)ಧಿ-ರಾಜ (ಏ)

Assamese

ಪ. এহি ত্ৰি-জগ(দী)শ শাে † মাং

পাহি পঞ্চ ন(দী)শ

অ. বাহি(নী)শ বিপু নুত শির (সা)স

দেহি ত্ವদীয় ক(ৰা)(জা)বলম্বং (এ)

চ১. গঙ্গা ধৰ ধীৰ নিৰ্জৰ বিপু পুঙ্গৱ সংহাৰ

মঙ্গল-কৰ পুৰ ভঙ্গ বিধৃত সু-

কুৰ(ঙ্গা)প্ত হৃদ(য়া)জ্ঞ ভৃঙ্গ শু(ভা)ঙ্গ (এ)

চ২. ৰাৰ(ণা)জিন চেল ভৱ নীৰধি তাৰণ সুৰ পাল

ক্ৰুৰ লো(কা)ভ্ৰ সমীৰণ শুভ্ৰ

শৰীৰ মাম(কা)ঘ হৰ পৰাত্পৰ (এ)

চ৩. ৰাজ শেখৰ কৰুণা সাগৰ নগ ৰা(জা)অজা ৰমণ

ৰাজ ৰাজ পৰি-পূজিত পদ অ্যাগ-

ৰাজ ৰাজ ৰৃষ ৰা(জা)ধি-ৰাজ (এ)

Bengali

প. এহি ত্ৰি-জগ(দী)শ শাে া মাং

পাহি পঞ্চ ন(দী)শ

অ. বাহি(নী)শ ৰিপু নুত শিব (সা)ম্ব

দেহি ত্বদীয় ক(রা)(জ্ঞা)বলম্বং (এ)

চ১. গঙ্গা ধৰ ধীৰ নিৰ্জৰ ৰিপু পুঙ্গব সংহাৰ

মঙ্গল-কৰ পুৰ ভঙ্গ বিধৃত সু-

কুৰ(ঙ্গা)প্ত হৃদ(য়া)জ্ঞ ভৃঙ্গ শু(ভা)ঙ্গ (এ)

চ২. ৰাৰ(ণা)জিন চেল ভব নীৰধি তাৰণ সুৰ পাল

ক্ৰুৰ লো(কা)ভ্ৰ সমীৰণ শুভ্ৰ

শৰীৰ মাম(কা)ঘ হৰ পৰাত্পৰ (এ)

চ৩. ৰাজ শেখৰ কৰুণা সাগৰ নগ ৰা(জা)অজা ৰমণ

ৰাজ ৰাজ পৰি-পূজিত পদ অ্যাগ-

ৰাজ ৰাজ ৰৃষ ৰা(জা)ধি-ৰাজ (এ)

Gujarati

৫. অেহি ত্ৰি-জগ(দী)শা হাম্মো মাি

৫াহি ৫ম্ব ন(দী)শা

অ. ৫াহি(নী)শা ৰিপু নুত শি৫ (সা)ম্ব

েহি ত্বেদীয় ঙ(রা)(জ্ঞা)৫লম্বং (অ)

ଧୂ. ଗଢ଼ଗା ଘର ଘୀର ନିର୍ଜର ଚିପୁ ପୁଢ଼ଗବ ସଂହାର
 ମଢ଼ଗା-ଢ଼ର ପୁର ଲଢ଼ଗା ବିଧୂତ ସୁ-
 ଢ଼ର(ଢ଼ଗା)ପ୍ତ ଢ଼ଢ଼(ଧା)ଢ଼ଢ଼ ଲଢ଼ଗା ଶୁ(ଲା)ଢ଼ଗା (ଐ)
 ଧୂ. ବାର(ଢ଼ା)ଞ୍ଜିନ ଧେଲ ଲବ ନୀରଢ଼ି ତାରଢ଼ା ସୁର ପାଲ
 ଢ଼ୁର ଲୋ(ଢ଼ା)ଢ଼ ସମୀରଢ଼ା ଶୁଢ଼
 ଶୀରୀର ମାମ(ଢ଼ା)ଢ଼ ଢ଼ର ପରାତ୍ପର (ଐ)
 ଧୂ. ରାଞ୍ଚ ଶୌଢ଼ର ଢ଼ରଢ଼ା ସାଗର ନଗ ରା(ଞ୍ଚ)ତ୍ମଞ୍ଚ ରମଢ଼ା
 ରାଞ୍ଚ ରାଞ୍ଚ ପରି-ପୁଞ୍ଜିତ ପଢ଼ ତ୍ୟାଗ-
 ରାଞ୍ଚ ରାଞ୍ଚ ବୃଷ ରା(ଞ୍ଚ)ଢ଼ି-ରାଞ୍ଚ (ଐ)

Oriya

ପ. ଧୂଢ଼ି ଢ଼ି-ଢ଼ଗ(ଦୀ)ଢ଼ ଶମ୍ବୋ ମାଁ
 ପାଢ଼ି ପଞ୍ଚ ନ(ଦୀ)ଢ଼
 ଧ. ଖାଢ଼ି(ନୀ)ଢ଼ ରିପୁ ନୁତ ଶିଞ୍ଚ (ସା)ମ୍
 ଦେଢ଼ି ଢ଼ଞ୍ଚଦୀଢ଼ କ(ରା)(ବଞ୍ଚା)ଞ୍ଚଲମ୍ (ଧ)
 ଚୂ. ଗଞ୍ଚା ଧର ଧୀର ନିର୍ଜର ରିପୁ ପୁଞ୍ଚାଞ୍ଚ ସଂହାର
 ମଞ୍ଚାଳ-କର ପୁର ଢ଼ଞ୍ଚା ଶିଧୂତ ସୁ-
 କୁର(ଞ୍ଚା)ଢ଼ ଧୂଦ(ଧା)ବଞ୍ଚ ଢ଼ଞ୍ଚା ଶୁ(ଭା)ଞ୍ଚ (ଧ)
 ଚୂ. ଖାର(ଗା)ଢ଼ିନ ଚେଲ ଢ଼ଞ୍ଚ ନୀରଧି ତାରଶ ସୁର ପାଲ
 କୁର ଲୋ(କା)ଢ଼ ସମୀରଶ ଶୁଭ୍ର
 ଶରୀର ମାମ(କା)ଢ଼ ଧୂର ପରାପୁର (ଧ)
 ଚଞ୍ଚ. ରାଢ଼ ଶେଶର କରୁଶା ସାଗର ନଗ ରା(ଜା)ଢ଼ଢ଼ା ରମଶ
 ରାଢ଼ ରାଢ଼ ପରି-ପୁଞ୍ଜିତ ପଦ ତ୍ୟାଗ-
 ରାଢ଼ ରାଢ଼ ଶୁଷ ରା(ଜା)ଧି-ରାଢ଼ (ଧ)

Punjabi

ପ. ଧୂଢ଼ି ଢ଼ି-ଞ୍ଚଗ(ଦୀ)ଞ୍ଚ ଞ୍ଚମଢ଼େ ମାଁ
 ପାଢ଼ି ପଞ୍ଚ ନ(ଦୀ)ଞ୍ଚ
 ଧ. ବାଢ଼ି(ନୀ)ଞ୍ଚ ଚିପୁ ନୁତ ଞ୍ଚିବ (ସା)ମସ

ਦੇਹਿ ਤ੍ਵਦੀਯ ਕ(ਰਾ)(ਬਜਾ)ਵਲਮਬੰ (ਏ)

ਚ੧. ਗਛਗਾ ਧਰ ਧੀਰ ਨਿਰਜਰ ਰਿਪੁ ਪੁਛਗਵ ਸੰਹਾਰ

ਮਛਗਲ-ਕਰ ਪੁਰ ਭਛਗ ਵਿਧਿਤ ਸੁ-

ਕੁਰ(ਛਗਾ)ਪਤ ਹਿੰਦ(ਯਾ)ਬਜ ਭ੍ਰਿਛਗ ਸੁ(ਭਾ)ਛਗ (ਏ)

ਚ੨. ਵਾਰ(ਣਾ)ਜਿਨ ਚੇਲ ਭਵ ਨੀਰਧਿ ਤਾਰਣ ਸੁਰ ਪਾਲ

ਕੂਰ ਲੋ(ਕਾ)ਭ੍ਰ ਸਮੀਰਣ ਸੁਭ੍ਰ

ਸ਼ਰੀਰ ਮਾਮ(ਕਾ)ਘ ਹਰ ਪਰਾਤਪਰ (ਏ)

ਚ੩. ਰਾਜ ਸ਼ੇਖਰ ਕਰੁਣਾ ਸਾਗਰ ਨਗ ਰਾ(ਜਾ)ਤਮਜਾ ਰਮਣ

ਰਾਜ ਰਾਜ ਪਰਿ-ਪੂਜਿਤ ਪਦ ਤਯਾਗ-

ਰਾਜ ਰਾਜ ਵਿਸ਼ ਰਾ(ਜਾ)ਧਿ-ਰਾਜ (ਏ)